



दक्षिण रेलवे/Southern Railway  
चेन्नै मंडल/Chennai Division

No.PUB/MAS/2021/09/01

Date:01.09.2021

प्रेसविज्ञप्ति /PRESS RELEASE

## **CHENNAI DIVISION RECORDS HIGHEST EVER AUTOMOBILE LOADING DURING AUGUST 2021**

### **78 automobile rakes dispatched generating Rs.18.6 Crores revenue**

Chennai Division of Southern Railway surpassed its own record registering its **highest ever automobile loading of 78 rakes in the month of August 2021.**

During the month of August 2021, Chennai Division has dispatched **78** rakes, in which **39** rakes were dispatched from Walajabad goods shed and **39** rakes from Melpakkam goods shed. The automobile consignments were loaded in **2,034** wagons, earning a total revenue of Rs. **18.6** Crores. This is the highest ever loading in terms of revenue as well as the number of rakes handled in a month.

In July 2021, 75 rakes were handled, which was previously recorded as the highest in automobile loading in a month. During July 2021, Walajabad goods shed handled 32 rakes and Melpakkam goods shed has handled 43 rakes putting to a total of 75 rakes. A total of 1,950 wagons were loaded with automobiles earning revenue of Rs.17.95 Crores.

In March 2021, 74 automobile rakes were handled of which 21 rakes from Walajabad goods shed and 53 rakes from Melpakkam goods shed were dispatched. A total of 1,923 wagons were loaded with automobiles earning a revenue of Rs.17.76 Crores.

There has been a steady increase in loading performance of Walajabad goods shed from 21 rakes in March 2021 to 39 rakes in August 2021.

Chennai Division's concerted effort in upgradation of goods shed has resulted in ease of doing business with freight customers and logistics providers. It may be noted that the Division has recently opened a goods shed at Doravarichatram and maiden rake of paddy was dispatched on 28.08.2021.

**Sd/-**

ए.एलुमलै/ (A.Elumalai)

Follow us:

जनसंपर्क अधिकारी/ Public Relations Officer

<https://sr.indianrailways.gov.in/index.jsp>

चेन्नै मंडल/ Chennai Division

<https://twitter.com/DrmChennai>



## சென்னை கோட்டம் தெற்கு ரயில்வே

No.PUB/MAS/2021/09/01

தேதி - 01.09.2021

### செய்தி வெளியீடு

சென்னை ரயில்வே கோட்டம் ஆட்டோமொபைல் சரக்குப்  
போக்குவரத்தில் மேலும் புதிய உச்சம்

78 ஆட்டோமொபைல் சரக்கு ரயில்கள் இயக்கி ரூ.18.6 கோடி  
வருவாய் ஈட்டியது

தெற்கு ரயில்வேயின் சென்னை கோட்டம் ஆகஸ்டு 2021-ல், ஆட்டோமொபைல் சரக்கு போக்குவரத்தில் தனது முந்தைய சாதனைகளை முறியடித்துள்ளது. கடந்த 2021 ஆகஸ்டு மாதத்தில் சென்னை ரயில்வே கோட்டம், 78 சரக்கு ரயில்களை இயக்கி மேலும் ஓர் புதிய உச்சத்தை எட்டியுள்ளது.

2021 ஆகஸ்டு மாதத்தில் சென்னை ரயில்வே கோட்டம் 78 சரக்கு ரயில்களை ஆட்டோமொபைல் ஏற்றுமதிக்காக இயக்கியுள்ளது. இதில் 39 ரயில்கள் வாலாஜாபாத் சரக்குக் பணிமனையிலிருந்தும், 39 ரயில்கள் மேல்பாக்கம் சரக்கு பணிமனையிலிருந்தும் இயக்கப்பட்டன. இந்த ஆட்டோமொபைல் சரக்கு போக்குவரத்து மூலம் ஈட்டப்பட்ட வருவாய் ரூ .18.6 கோடி ஆகும். மொத்தம் 2,034 வேகன்களில் ஆட்டோமொபைல் சரக்குகள் ஏற்றப்பட்டன. சென்னை ரயில்வே கோட்டம், இதுவரை ஒரே மாதத்தில் கையாண்ட ஆட்டோமொபைல் போக்குவரத்துக்கான சரக்கு ரயில்கள் மற்றும் ஈட்டப்பட்ட வருவாய் ஆகியவனவற்றுள் இதுவே மிக அதிகமானதாகும்.

முன்பதாக, ஜூலை 2021ல் கையாளப்பட்ட 75 சரக்கு ரயில்களே ஒரு மாதத்தில் இயக்கப்பட்ட சரக்கு ரயில்களுக்கான அதிகபட்ச எண்ணிக்கையாக பதிவு செய்யப்பட்டிருந்தது. இந்த சாதனையை சென்னை ரயில்வே கோட்டம் 2021 ஆகஸ்டு மாதத்தில் முறியடித்துள்ளது. இதற்கு காரணம், கடந்த ஜூலை 2021-ல் மொத்தம் 75 சரக்கு ரயில்கள் இயக்கப்பட்டன. இதில் வாலாஜாபாத் சரக்கு பணிமனையிலிருந்து 32 ரயில்களும், மேல்பாக்கம் சரக்கு பணிமனையில் இருந்து 43 ரயில்கள் மட்டுமே இயக்கப்பட்டன. மொத்தம் 1,950 வேகன்களால் இந்த 75 சரக்கு ரயில்கள் இயக்கப்பட்டது. அந்த வகையில் ரயில்வே துறைக்கு ரூ.17.95 கோடி வருவாய் கிடைத்தது.

இந்த வரிசையில் 2021 மார்ச் மாதத்தில் இயக்கப்பட்ட சரக்கு ரயில்கள் மூன்றாம் இடத்தைப் பிடித்துள்ளது. இந்த மாதத்தில், மொத்தம் 74 சரக்கு ரயில்கள் இயக்கப்பட்டன. இதில் வாலாஜாபாத் சரக்கு பணிமனையிலிருந்து 21 ரயில்களும், மேல்பாக்கம் சரக்கு பணிமனையிலிருந்து 53 ரயில்களும் இயக்கப்பட்டன. மொத்தம் 1,923 வேகன்கள் இந்த 74 சரக்கு ரயில்கள் மூலம் இயக்கப்பட்டதன் விளைவாக ரூபாய் 17.76 கோடி வருவாய் சென்னை ரயில்வே கோட்டம் ஈட்டியது.

கடந்த மார்ச் 2021ல் வெறும் 21 சரக்கு ரயில்கள் இயக்கிய வாலாஜாபாத் பணிமனை தற்போது ஆகஸ்டு 2021ல் 39 சரக்கு ரயில்களை ஆட்டோமொபைல் சரக்கு போக்குவரத்திற்காக இயக்கியுள்ளதென்பது தனது சரக்கு ரயில்கள் இயக்ககத்தில் கண்டுள்ள சிறந்த வளர்ச்சிக்கான சான்றாகும்.

சரக்கு பணிமனைகளை நவீன வசதிகளுடன் மேம்படுத்தியதன் விளைவாக, சென்னை ரயில்வே கோட்டம் புதிய ஆட்டோமொபைல் நிறுவனங்கள் மற்றும் ஏற்றுமதியாளர்களின் சரக்கு போக்குவரத்து வணிகத்தை எளிதாக்கியுள்ளது. கடந்த 28.08.2021 அன்று தொரவாரிசத்திரம் ரயில் நிலையம் அருகே ஒரு புதிய சரக்கு பணிமனையை உருவாக்கி, ரயில் மூலம் ஆந்திர மாநிலத்தின் உள் மாவட்டங்களுக்கு நெல் மூட்டைகளை முதன்முறையாக ஏற்றிச்செல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.

**Sd/-**

அ. ஏழுமலை  
மக்கள்தொடர்புஅதிகாரி  
சென்னைகோட்டம்